



KANISHK STEEL INDUSTRIES LTD

Old No. 4, New No. 7, Thiru-Vi-Ka 3rd Street, Royapettah High Road,
Mylapore, Chennai - 4. Ph : (044) 4291 9700 Fax : (044) 4291 9719
CIN : L27109TN1995PLC067863
E-mail : sales@kanishksteels.in

ISO 9001



Date: 13 November 2025

The Listing Department
BSE Limited
25th Floor, Phiroze Jeejeebhoy Towers,
Dalal Street, Mumbai – 400 001.

Dear Sir/Madam,

Ref: Scrip Code: 513456 Scrip ID: KANSHST

Subject : Newspaper publication of the Unaudited Financial Results for the quarter and half year ended 30 September 2025 under Regulation 47(1) of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015

Pursuant to Regulation 47(1) of the SEBI (LODR) Regulations, 2015, we hereby submit the newspaper publications of the Unaudited Standalone Financial Results of the Company for the quarter and half year ended 30 September 2025, published in the following editions:

1. *Makkal Kural* – (Tamil edition)
2. *Trinity Mirror* – (English edition)

Kindly take the above on record.

For **KANISHK STEEL INDUSTRIES LIMITED**

VISHAL KEYAL

Chairman and Managing Director
DIN: 00092651

Encl: Copies of newspaper publications.

Counsel for Petitioners/Appellants	தேதி: 13.11.2025.	தொலைபேசி : 8655820823
------------------------------------	-------------------	-----------------------

Repro Home Finance reports 7.7% growth in loan disbursements, net profit at Rs. 107 cr

Chennai, Nov 13: Repco Home Finance Limited has announced its financial results for the quarter ended September 30, 2025, following the approval of its Board of Directors. The company reported steady growth in its loan portfolio, improved asset quality, and healthy profitability during the quarter.



Repro Home Finance Managing Director T. Karunakaran

Repro Home Finance Managing Director T. Karunakaran said, "In this quarter, our loan book has reached Rs. 15,000 crore. We are particularly pleased with the growth in the non-salaried segment and the high proportion of home purchase loans, which stand at 71.4%. Our GNPA is at a healthy level of 3.16%, showing a notable improvement from 3.96% last year, while the NNPA ratio remains well contained at around 1.50%."

As of September 30, 2025, the company's overall loan book stood at Rs. 15,033 crore, up from Rs. 13,964 crore a year earlier, marking a year-on-year growth of 7.7%. Assets Under Management (AUM) were

improved to 3.16% from 3.96% last year, while the NNPA ratio stood at 1.50% compared to 1.59% last year. The company carried provisions for expected credit losses amounting to Rs. 375 crore, representing 2.5% of total loan assets, with Stage-3 assets having a coverage ratio of 52.5%.

During the second quarter of FY26, the company registered robust growth in both loan sanctions and disbursements. Loan sanctions rose 30.2% year-on-year to Rs. 1,206 crore in Rs. 926 crore in Q2 FY25, while disbursements increased 23.3% to Rs. 1,069 crore from Rs. 867 crore. Total income grew 4.2% to Rs. 446 crore from Rs. 428 crore in the year-to-date period. Net interest income increased 7.5% to Rs. 201 crore, while net profit for the quarter stood at Rs. 107 crore.

The company maintained a healthy loan spread of 3.4%. Return on assets (RoA) stood at 2.9%, and return on equity (RoE) at 13.5%, compared with 3.3% and 16.0%, respectively, in the

same quarter last year.

Sequentially, the company also reported positive momentum. Loan sanctions were up 33.0% from Rs. 907 crore in Q1 FY26, while disbursements grew 29.0% from Rs. 829 crore. Total income increased marginally from Rs. 441 crore in Q1 FY26 to Rs. 446 crore in Q2 FY26. Net interest income rose to Rs. 210 crore in the previous quarter, maintaining the loan spread at 3.4%.

Repro Home Finance's capital adequacy ratio remained strong at 36.88%, well above the regulatory minimum requirement of 15%, reflecting a robust capital position.

As of September 30, 2025, the company operated through 203 branches and 31 satellite centers across Tamil Nadu, Karnataka, Andhra Pradesh, Telangana, Kerala, Maharashtra, Odisha, Gujarat, West Bengal, Madhya Pradesh, Jharkhand, Rajasthan, and the Union Territory of Puducherry.

Overall, Repco Home Finance's second-quarter results underline the company's steady business growth, improving asset quality, and continued focus on maintaining profitability and capital strength amid a competitive housing finance landscape.

Chennai, Nov 13: Starting Thursday, commuters in Chennai can book a bus, metro, or suburban train ticket for just ₹1 when purchasing through the Chennai One app and paying online.

The special 'One Rupee Ticket' campaign, launched by the Chennai Unified Metropolitan Transport Authority (CUMTA), aims to promote digital payments and multi-modal transport under the city's 'One City, One App, One Ticket' initiative.

Each registered user can redeem the ₹1 ticket offer once during the campaign period by selecting their route and completing payment via BHIM or

NAME CHANGE
Old Given Name: Sujatha Old Sur Name: Arunachalam, W/o. Arunachalam, Date of birth 15.06.1984, residing at No.290, Payalapuram, First Street, Chennai-600017-606, Tamil Nadu, India hence forth be known as New Given Name: ARUNACHALAGURUKKAL, Mother: NAME: ANNA, MAHESWARI, S/o: ARUNACHALAGURUKKAL, Old Given Name: Sujatha Old Sur Name: Arunachalam

NAME CHANGE
Old Sur Name: Jananthul Firthous M. (Before Marriage) Old Given Name: Jananthul Firthous K. (After Marriage) D/o Mohammed W/o. Kala Niveas B. Date of birth 07.11.1994, residing at Old No.53, Malabarpet, Chennai-600 001, hence forth be known as New Given Name: JANANTHUL FIRTHOUS, Old Sur Name: Jananthul Firthous M. (Before Marriage) Old Given Name: Jananthul Firthous K. (After Marriage)

NAME CHANGE
I, P. Rangavann S/o Punnayakoti, Date of birth 16.11.1977, residing at NO.24, Thiruvallur main Road, Pannur village & Post, Tirupudiyur, Tiruvallur-602108 hence forth be known as P. RANGAVANN and both name are same P. Rangavann

IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS (C.M. Appellate Jurisdiction) (Civil Pet No. 26382 of 2025)

S.A.No.416 of 2023

To M. Paaneselvam, No. 62/51, Pili Kinton Road, Ayyanavaram, Chennai-600 023.

2. V. Saravanan Kumar, No. 83/40, Appasamy Kol Street, Mylapore, Chennai-600 004

Sirs,
Please be informed that the above-mentioned case came up for hearing on 03.11.2025 before the Hon'ble High Court of Madras. In furtherance of which, the Hon'ble High Court was pleased to order substituted service i.e., News Paper Publication in English Daily and one issue of a local Daily, Chennai Edition. Thus, take notice that the above-mentioned S.A. No. 416 of 2023 is further posted on 02.12.2025. Kindly appear for the same, failing which the matter will be decided in your absence.

Sincerely,
C. KAVEEN
Counsel for Appellant
Ph: 9710042430

Book bus, metrotrain ticket for just Re.1

Chennai, Nov 13: Navi UPI. Users can also win surprise cashbacks on future transactions.

Launched in September by Chief Minister M.K. Stalin, the Chennai One app has already attracted 5.5 lakh users, facilitated 14 lakh journey searches, and enabled 8.1 lakh ticket bookings in its first month. The app's single QR code, integrated trip planner, and unified payment system across MTC buses, metro, suburban trains, autos, and cabs have made travel more seamless and convenient.

CUMTA Member Secretary I. Jayakumar said, "The Chennai One how our city moves."

PUBLIC NOTICE

This is to inform that my client Mrs. K. Kesali alias Kosalammal, W/o. M. Karandam, residing at, No. 4, O.P. Ramen Street, Gandhi Nagar, Adasi Camp, Arudi, Thiruvallur, Chennai - 600054, hereby informs that the original sale deed vide document No. 3694 of 1984 before SRO Poonamallee pertaining to the property situated at No. 38 Velamur village, Old Survey No. 355, 355/2, New Survey No. 355/2A, Plot No. 6, Alambadi Road and Plot No. 6, Subash chandrasekhar Street, Measuring an extent of 4998 Sq.ft., (or) 2 Grounds 198 Sq.ft., was misplaced while taking photocopies for the legal purpose at the Madras High Court campus on 2.8.2023 at 4.00 PM, standing near the 'Narasimha Tree' near law chamber. Hence it is hereby informed to the general public that anyone who is in possession of the said document is/are directed/requested to hand over the same to the undersigned within 7 days from the date of this publication of this notice. It is further informed that anybody tries to create any encumbrance on the said property by misusing the misplaced documents the same would not have any legal sanctity and are punishable under law.

M. GANESH BABU, Advocate, No. 2178, New Addl. Law Chambers, High Court Building, Chennai - 600 104. Mobile: +914977777

SHIRAM PROPERTIES LIMITED
Corporate Identification Number (CIN): L72200TN2000PLC044560
Registered Office: Lakshmi Nook, Pile Choice Chamber, New 9, Subash chandrasekhar Street, Chennai - 600017, Corporate Office: Shiram House, No. 31, T. Chowdiah Road, Sadashiva Nagar, Bengaluru - 560008 Tel. Ph. +91-80-40229999 | Fax +91-80-41236222 | Email ID: cs@shiramproperties.com | Website: www.shiramproperties.com

UNAUDITED STANDALONE AND CONSOLIDATED FINANCIAL RESULTS FOR THE SECOND QUARTER AND HALF-YEAR ENDED SEPTEMBER 30, 2025

The Unaudited Standalone and Consolidated Financial Results of Shiram Properties Limited ("the Company") along with the Limited Review Report of the Statutory Auditors of the Company for the second quarter and half-year ended September 30, 2025 have been reviewed by the Audit Committee and approved by Board of Directors of the Company at their Meeting held on Wednesday, November 12, 2025, in terms of Regulation 33 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015.

The aforementioned financial results along with the Limited Review Report of the Statutory Auditors thereon are available on the website of BSE Limited (BSE) (www.bseindia.com), National Stock Exchange of India Limited (NSE) (www.nseindia.com) and on website of the Company at <https://www.shiramproperties.com/financials>. The same can also be accessed by scanning the QR code provided below:



For and on behalf of the Board of Directors of Shiram Properties Limited
Sd/-
Murali M
Chairman & Managing Director
CIN:00030096

Date: November 12, 2025
Place: Bengaluru

KANISHK STEEL INDUSTRIES LIMITED
CIN: L72109TN1995PLC067863 www.kanishksteels.in Ph: 044-42919700
Registered Office: B-27(M) & B-27(N), SIPCOT INDUSTRIAL COMPLEX, GUMMIDPOONDI, THIRUVALLUR DISTRICT, TAMILNADU-601201

EXTRACT OF UNAUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER ENDED SEPTEMBER 30, 2025

S.No	Particulars	Three months ended 30.09.2025		Three months ended 30.09.2024		Six Months ended 30.09.2025		Twelve months ended 31.03.2025	
		Unaudited	Audited	Unaudited	Audited	Unaudited	Audited	Unaudited	Audited
1	Total Income from operations (rest)	9,492.37	9,384.25	10,120.76	10,120.76	36,000.76	36,000.76		
2	Net Profit / (Loss) for the period (before tax, Exceptional and/or Extraordinary items)	177.74	101.95	204.70	1,395.40				
3	Net Profit / (Loss) for the period (before tax, after Exceptional and/or Extraordinary items)	177.74	101.95	204.70	1,395.40				
4	Net Profit / (Loss) for the period (after tax and after Exceptional and/or Extraordinary items)	181.51	69.60	144.93	832.10				
5	Total Comprehensive Income for the period (Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax))	182.37	72.29	145.79	835.56				
6	Equity Share Capital	2,846.57	2,846.57	2,846.57	2,846.57				
7	Reserves (excluding Revaluation Reserve) as shown in the Audited Balance Sheet of the previous year	0.64	0.25	0.51	2.93				
8	Earnings per share (before extraordinary items) (of Rs 10/- each)	0.64	0.25	0.51	2.93				

Notes:
The above is an extract of the detailed format of the quarter ended September 30, 2025. Results filed with the Stock Exchange under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) regulations, 2015. The full format of the Unaudited Financial Results for the quarter ended September 30, 2025 is available on the website of Bombay Stock Exchange at www.bseindia.com and on the website of the company at www.kanishksteels.in

Date: November 12, 2025
Place: Chennai
For KANISHK STEEL INDUSTRIES LIMITED
Sd/-
Vishal Keyal
Chairman and Managing Director

PANASONIC CARBON INDIA CO. LIMITED
(CIN: L29142IN1982PLC009560)
Regd. Office: "POTTIPATI PLAZA" IN FLOOR, NO.72, NUNGAMBAKKAM HIGH ROAD, NUNGAMBAKKAM, CHENNAI - 600 034 | PH: 044-26725126 | Web: www.panasoniccarbon.in
STATEMENT OF STANDALONE UNAUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND HALF YEAR ENDED 30/09/2025 (INR in lakhs)

Particulars	Quarter ended		Half year ended		Year ended	
	30.09.2025	30.06.2025	30.09.2024	30.09.2024	31.03.2025	31.03.2025
	(Unaudited)		(Unaudited)		(Audited)	
Total Income	2,048.20	1,900.99	1,822.90	3,949.19	3,389.55	5,578.43
Net Profit / (Loss) for the period (before tax and Exceptional Items)	970.27	845.94	671.87	1,816.21	1,473.36	2,797.01
Net Profit / (Loss) for the period (before tax and after Exceptional Items)	970.27	845.94	671.87	1,816.21	1,473.36	2,797.01
Net Profit / (Loss) for the period (after tax and after Exceptional Items)	592.48	629.79	497.84	1,222.27	1,066.16	2,082.90
Total Comprehensive Income for the period	595.94	628.93	496.97	1,224.88	1,065.24	2,085.93
Equity Share Capital (Face Value of Rs.10/- per Share)	480.00	480.00	480.00	480.00	480.00	480.00
Total Reserves (other equity)						16,710.07
Earnings Per Share of Rs.10/- each- Basic and Diluted (not annualised)	12.34	13.12	10.37	25.48	22.84	43.39

Note:
1. The above unaudited financial results for the Quarter and half year ended 30/09/2025 have been reviewed by the Audit Committee and approved by the Board of Directors in their meetings held on 12th Nov 2025 and Statutory Auditors of the Company have carried out a Limited Review.
2. The above is an extract of the detailed format of Quarterly and half year ended 30/09/2025 unaudited financial results filed with the Stock Exchange under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the above said financial results are available on Stock Exchange website namely www.bseindia.com and on the Company's website www.panasoniccarbon.in

For Panasonic Carbon India Co. Limited
R. SENTHIL MURUGAN
MANAGING DIRECTOR
Place: Chennai
Date: 12.11.2025

Kotak Mahindra Bank Limited
Regd office : 27BKC, C-27, G Block, Bandra Kurla Complex, Bandra (E), Mumbai - 400 051
Corporate office : Kotak Infinite, Bldg No.21, Infinity Park, General AK Vaidya Marg, Market (E), Mumbai - 400 027 | www.kotak.com

AUCTION - NOTICE
That the below mentioned Borrower has failed to comply with security of the gbl ornaments/ items, as specified below. The Borrower's default in due repayment of the instalments and outstanding dues and as a result of which the Bank was constrained to issue notices calling upon the Borrower to repay the outstanding amounts. However, the Borrower has failed to repay his outstanding dues thereby compelling the Bank to auction the gbl ornaments pledged in favour of the Bank. The auction of the above mentioned gbl ornaments would be held on or after:-

Date: 24-11-2025 | Time: 11.00 AM | Place: Respective Branch Premises

App/Mac	Party Name	State	Location	Sub Location	Gross Wgt
GLN4015037	GOUTHAM SRINIVASAN	Tamilnadu	CHENNAI	ADIVAR	98.4
GLN3573210	SENTHILKUMAR	Tamilnadu	COMBATOR	ARUNACHALAM	46.3
GLN557123	BANUMATHI S	Tamilnadu	CHENNAI	ASHOK NAGAR	293.22
GLN567678	KARTHIKEYAN C	Tamilnadu	COMBATOR	AVINASH ROAD	11.9
GLN561084	ALEXANDAR P	Tamilnadu	SALEM	ERODE	8
GLN403162	GANAPATHY MUTHUPATHYAN	Tamilnadu	SALEM	ERODE	11.9
GLN4015727	VJAYAKUMAR	Tamilnadu	COMBATOR	GANIPATHY	21.1
GLN3505348	M. SUDHAKAR	Tamilnadu	SALEM	HOSUR	11.7
GLN4056767	JAMAL MOHAMED MOHAMED SHARIF	Tamilnadu	COMBATOR	KANGEYAM ROAD	307.4
GLN4059552	JAMAL MOHAMED MOHAMED SHARIF	Tamilnadu	COMBATOR	KANGEYAM ROAD	180.6
GLN3824729	MUNIASAMY	Tamilnadu	COMBATOR	KANGEYAM ROAD	91
GLN4004178	ATHILKUMAR	Tamilnadu	CHENNAI	K.K.NAGAR	18.21
GLN4074971	T. LAKSHMANAN	Tamilnadu	CHENNAI	K.K.NAGAR	16.295
GLN3671642	KARTHIK B	Tamilnadu	CHENNAI	KODAMBAKKAM	22.3
GLN3671657	KARTHIK B	Tamilnadu	CHENNAI	KODAMBAKKAM	140.3
GLN4041070	YUVARAJ A	Tamilnadu	CHENNAI	MYLAPORE	23.4
GLN3840460	TASHUMA MOHAMED	Tamilnadu	CHENNAI	NANAMMAL	12.25
GLN4040980	ABIDA BEGUM	Tamilnadu	CHENNAI	PARIYAS	405.8
GLN5572769	A. LAVARAJA	Tamilnadu	SALEM	SHEVAPET	272.5
GLN3726132	DAMT	Tamilnadu	COMBATOR	TRIPURUR	244.4
GLN3616751	PIYANATHI V	Tamilnadu	CHENNAI	TRIVANAM	66.8
GLN5555502	ATHILKUMAR S	Tamilnadu	CHENNAI	TRIVETTIPUR	11.9
GLN3620251	SANJAYKUMAR THIRUNADU	Tamilnadu	CHENNAI	TRIVETTIPUR	22.53
GLN4072995	MEENU THOMAS P	Tamilnadu	CHENNAI	TIRANAGAR	51.9
GLN4056160	ABDUL RAHMAN D	Tamilnadu	CHENNAI	VELACHERY	317.24
GLN3985595	AHMED MANOOR A	Tamilnadu	CHENNAI	VELACHERY	67.68
GLN4041012	FATHIMA FAROOK MOHAMMEDFAROOK	Tamilnadu	CHENNAI	VELACHERY	245.24
GLN4056223	FATHIMA FAROOK MOHAMMEDFAROOK	Tamilnadu	CHENNAI	VELACHERY	263.6
GLN4002418	KARTHIK A	Tamilnadu	CHENNAI	VELACHERY	82.42
GLN3839986	FATHIMA BEEN SYED THABIRABEEN	Tamilnadu	CHENNAI	VILLUVAKKAM	209.79

Bidders are requested to Submit a copy of their Photo-Identity, signature and address proof along with their original for verification together with two recent photographs on the day of the Auction. Bank reserves the right to change the venue/date/time of auction or cancel the auction without any notice to bidders;
The cost of the auction process will be debited to the customer account. Bank reserves the right to recover the balance amount from the customer if the bid amount is insufficient to meet the payoff amount of the account.
For any further details regarding the terms and conditions of the auction, you are requested to contact the below mentioned persons.

Mc. Senthil Murugan N
Kotak Mahindra Bank Ltd.
Ph: 8655820823
Date: 13.11.2025

CHANGE OF NAME
I, YUVARAJ ALI MUTHU DEVANATHAN
S/o Devanathan
Date of Birth: 05.08.2006
Place of Birth: Hall R5A residing at No.19, Main Road, Melaiwadi, Kallakurichi - 605072.
shall henceforth be known as YUVARAJ D (YUVARAJ DEVANATHAN)

CHANGE OF NAME
THIRUMALA NURSERY AND PRIMARY SCHOOL
No.3, Arakkonam Road, Thakkadam Post, Arakkonam Taluk, Ramnagar District, Tamil Nadu-631151, hereby announce that the name of the said institution has been changed to AURA VIDHYALAYA with effect from 01.06.2025
Venkatesan P
On behalf of
Nursery and Primary School

NOTICE
Notice is hereby given for the loss of share certificates of SIGCIL INDIA LIMITED issued in favour of Mr.A.Mohan holding 808 equity shares of Rs. 10/- each bearing Distinctive nos. 1850319-1850618; 2278134; 2278258; 6526623-6527005. Any person who has a claim or lien or interest in the said shares and having any objection to the issue of Duplicate share certificate is requested to notify the same to SIGCIL INDIA LIMITED, Dhun Building, 827, Anna Salai, Chennai - 600 002 within 15 days from the date of this notice, else the Company will proceed to issue Duplicate share Certificate
Place: Chennai
Date: 13-11-2025
A.Mohan

SAMBANDAM SPINNING MILLS LIMITED
Regd. Office : Mill Premises, Kamaraj Nagar Colony, Salem - 636 014
Phone 0427 2240780 Website : www.sambandam.com
CIN : L17111TN1973PLC000675 email : corporate@sambandam.com
Extract of Unaudited (Standalone) Financial Results for the quarter and half year ended September 30, 2025 (Rupees Lakhs)

(Rupees Lakhs)							
Sl. No.	Particulars	Three months ended			Six Months ended		Year Ended
		30.09.2025	30.06.2025	30.09.2024	30.09.2025	30.09.2024	31.03.2025
		Unaudited			Unaudited		Audited
1	Total Income from Operations	6,656.00	6,391.44	7,353.53	13,047.44	14,228.99	26,848.10
2	Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and Extraordinary items)	(112.97)	30.23	(360.04)	(82.74)	(537.98)	(1,057.12)
3	Net Profit / (Loss) for the period before tax	(112.97)	30.23	(360.04)	(82.74)	(497.91)	(1,017.05)
4	Net Profit / (Loss) for the period after tax	(109.61)	49.21	(233.72)	(60.40)	(345.08)	(743.31)
5	Total Comprehensive Income for the period	(109.61)	49.21	(233.72)	(60.40)	(345.08)	(550.24)
6	Equity Share Capital	427.55	427.55	427.55	427.55	427.55	427.55
7	Other Equity	-	-	-	-	-	8151.22
8	Earnings Per Equity Share of Rs 10/-each (for continuing operations) Basic and Diluted (in Rupees)	(2.57)	1.15	(5.48)	(1.42)	(8.09)	(17.43)
Extract of Unaudited (Consolidated) Financial Results for the quarter and half year ended September 30, 2025							
(Rupees Lakhs)							
Sl. No.	Particulars	Three months ended			Six Months ended		Year Ended
		30.09.2025	30.06.2025	30.09.2024	30.09.2025	30.09.2024	31.03.2025
		Unaudited			Unaudited		Audited
1	Total Income from Operations	6,656.00	6,391.44	7,353.53	13,047.44	14,228.99	26,848.10
2	Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and Extraordinary items)	(109.63)	32.76	(359.12)	(76.87)	(535.96)	(1048.54)
3	Net Profit / (Loss) before exceptional item and tax	(109.63)	32.76	(359.12)	(76.87)	(535.96)	(1048.54)
4	Net Profit / (Loss) for the period before tax	(109.63)	32.76	(359.12)	(76.87)	(495.89)	(1,008.47)
5	Net Profit / (Loss) for the period after tax	(106.27)	51.74	(232.80)	(54.53)	(343.06)	(734.73)
6	Total Comprehensive Income for the period	(106.27)	51.74	(232.80)	(54.53)	(343.06)	(541.66)
7	Equity Share Capital	427.55	427.55	427.55	427.55	427.55	427.55
7	Other Equity	-	-	-	-	-	8167.89
8	Earnings Per Equity Share of Rs 10/-each (for continuing operations) Basic and Diluted (in Rupees)	(2.49)	1.21	(5.46)	(1.28)	(8.04)	(17.23)